

SUPPLEMENT

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, AUGUST 9, 1901.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 26th day of July, 1901, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Galle and make claim to the said lands or any of them or to some interest therein:

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

W. E. DAVIDSON,
Special Officer.

Description of Lands referred to.

The following lots, situated in the village of Weliwe in the Morowak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracings:—

Lot.	Name of Land.	Preliminary plan 10.			Extent. A. R. P.
		A.	R.	P.	
73 $\frac{1}{2}$	Niyagamalahena, &c.	...	82	1	10
75 $\frac{1}{2}$	Galgodahena	...	3	2	25
86 $\frac{1}{2}$	Ellahena, &c.	...	44	2	12
87 $\frac{1}{2}$	Ittagalahena	...	30	2	30
		111	0	37	

on sheets O $\frac{14}{40, 48}$ and O $\frac{14}{39, 47}$, and bounded as follows: on the north by Wattehenyaya claimed by Vitaranapatirangae Don Andris and others; on the east by the Nilwala-ganga; on the south by the Nilwala-ganga, Hewagedarawatuyaya belonging to Hewabamunusinge Don Mathes and others, the Nilwala-ganga, Radapettaregodawatta belonging to Pahurutotage Don Mathes and others, Welingeliyadda belonging to Pahurutotage Don Juwanis, Pahurutotagedarawatuyaya belonging to Pahurutotage Don Bastian and others, Pahurutotagedarakumbura belonging to Pahurutotage Don James and others, Gulane gedarawatuyaya belonging to Pahurutotage Don Abarou and others; on the west by the old road from Akuressa to Morowaka, Jambudeniya sold by Crown to Pahurutotage Don Abaron and others (T.P. 166,705), the old road from Akuressa to Morowaka.

ඝ්‍යෙ ඩීසිල් සුවාරු මූල්‍ය පිළිබඳ මෙහි දින පටත් සුන්ම් සකස් ඇතුළත් දී මෙයි පහත දැක්වන ඉඩිම්වලද නොහෙතු තුන් එකකට නොහෙතු වැඩිගිණුනාකට යම් අයිතිවාසිකමක් තිබෙන යම් අයෙක් ඇයේ නම් එ අය විසින් වම් 1897 නේ නොමුර 1 නේ ආජුපනයේ 28 වෙනි වශයෙන් නියෝග ප්‍රකාරයට පත්කරුණු ලැබූ විශේෂ මත්ත්‍රීය්වරයානත්තාන්සේගේ යාලුලේ කන්නේරුවේ උන්තාන්සේගේගේ ඉදිරිපිටව ඇවින් පෙනීසිට එක් ඉඩිම්වලද නොහෙතු එට ඇති යම් නොවසකට කුසි අයිතිවාසිකමක් පෙන්වා, සිරින්ට නොයෙදුහෙත්, එක් විශේෂ මත්ත්‍රීය්වරයානත්තාන්සේට වම් 1897 නේ නොමුර 1 නේ ආජුපනයන් ලැබූ තිබෙබ බලුයේ ප්‍රකාරයට, අයිතිවාසිකම් නොකියාපු එක් ඉඩිම්වලදැක්වා එකිනෙක් අයිතිවාසිකමක් ගෙණකුරදැක්වන්ව නොයෙදුන සඳහා ඉඩිම් රෝසන්තිස් ඉඩිම් හුරියට උන්තාන්සේගේ ඇත්සන ඇති ලියවිල්ලක්න් උන්තාන්සේ විසින් ප්‍රකාශ කරණ බිව මෙයිගේ දුනගත පුතුයි.

— விடுவிடு. ர். தீவிசிஸ்டர்,
ஒவியால் நூர்மூர். சீயேஷ் மன்றத்தில் வர்த்தானம் செய்ய
டிகுஷ் பலுக்கு அதிகி முறை தீவிசிஸ்டர் மேற்கொருள்ள வழியிலே என அம பிகிடு நினெகு
திடு குறித்து பல கீழ்க்கண்ட பெரிய மேஜீ பகுதி கூடுதலாக விதிக்குப் பிரதிபலித்து :—

1

0 $\frac{14}{40, 48}$ සහ 0 $\frac{14}{39, 47}$ සිත්තියම්පත්‍රවලට අඩංගු :—

விதிகளிடம்.	விதிகளிடம்.	விதிகளிடம்.
அ. ரூ. ப.	அ. ரூ. ப.	அ. ரூ. ப.
32 1 10	3 2 25	44 2 12
30 2 30		
111 0 37		

..... ତିବେ ମାକିଲି—ଦ୍ରବ୍ୟର ବିନ୍ଦୁର ଉପରୀରଙ୍ଗରେ ଦେଖି ଅନ୍ୟଦିରିକ୍ଷି କହ ତାପରେ ଧୂଳିଲ୍ଲ ବିଜିନ୍ ଆକିତିଲାଙ୍କ
କିମ୍ବା କିମ୍ବା ଲକ୍ଷ୍ୟରେ କେଣ୍ଟିଯାଇଦି; ବୀଜେଣେବୁରେ କିର୍ତ୍ତିଲିଲାଙ୍ଗରେ; ଦୁଃଖରେ କିର୍ତ୍ତିଲିଲାଙ୍ଗରେ, କେବୁବୁନ୍ଦିଲାଙ୍ଗରେ
ବିଜିନ୍ ରେ ଦେଖି ଶିଥାଚିତ୍ତର ସ୍ଵର୍ଗ କାହିଁ ନାହିଁ ଏହିପରିବାରର ଲାଭାବଳିରେ କିମ୍ବା କିମ୍ବା

டங்கில். இ. டெவிட்ஸன்,
குறிப்பான உத்தயோகண்டர்.

சூரல்புப்பட்ட காணிகளின் விவரம்.

தென் மாகாணத்தின் மாத்தலை டிஸ்திரிக்கிள் மொறவுக்கோராஜீயச்சேர்ஸ்த் வெல்லே என்னும் சிரமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்படும் காரணத்துண்டிள், அதாவது இத்தோடிஜீத்துக் குறிக்கப்பட்டு உறுதிப்படிய டாப்புகளில் விவரிக்கப்பட்டிருக்கின்றன :—


I.

O $\frac{14}{40, 48}$ மே, O $\frac{14}{39, 47}$ ம் அளவுக் கட்டாசிதனி

பிளாண் இலக்கம் 10.

இல.	காணியினது பெயர்.	விசாலம்.
		ச. ரூ. ப.
78 $\frac{1}{2}$	ஸிபகமலகேன இன்னும் சிலதுகளும்	... 32 1 10
75 $\frac{1}{2}$	கல்கொட்டகேன	... 3 2 25
86 $\frac{1}{2}$	எல்லேகேன இன்னும் சிலதுகளும் 44 2 12
87 $\frac{1}{2}$	இத்தகலகேன 30 2 30

எல்லை, வடக்கு-வித்தாற்றப்பத்திற்கே தொன் அந்திரிசம் சிலபேர்களும் உரித்துபோசம் வந்ததேகேன்யாய் ; கிழக்கு-நின்வலாகங்க : தெற்கு-நின்வலாகங்க, ஹேவாபழுதுவிள்ளே தொன் மத்தெசம் சிலபேர்களுக்கு முடைய ஹேவாகெதறவத்துயாய், நின்வலாகங்க, புகுறுதொட்டகே தொன் மத்தேசம் சிலபேர்களுக்குமுடைய நாடாபெத்தரேகொடேவத்த, புக்குறுதொட்டகே தொன் அவானிக்கடைய வெளின்கே வியத்த, பகுறுதொட்டகே தொன் பஞ்சியலும் சிலபேர்களுக்குமுடைய பகுறுதொட்டகெதறவத்துயாய், பகுறுதொட்டகே தொன் ஜேமிஸ் ம் சிலபேர்களுக்குமுடைய பகுறுதொட்டகெதறஞ்சும்புர, பகுறுதொட்டகே தொன் அபறஞும் சிலபேர்களுக்கு முடைய குலனேகெதறவத்துயாய் ; மேற்கு-அக்குரெஸ்லிலிருந்து மொறவக்கவுக்குப் போகும் பஜீய ஜூட்டி, பகுறுதொட்டகே தொன் அபறஞும் சிலபேர்களுக்கும் அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் ஜம்புதென்ய (T. P. 166,705), அக்குரெஸ்லிலிருந்து மொறவக்கவுக்குப் போகும் பஜீய ஜூட்டி.



Situation : Weliwe village in Palle pattu of Morowak korale.

Preliminary plan 10.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
73 $\frac{1}{2}$	Niyagamalahena, &c.	...	32	1 10
75 $\frac{1}{2}$	Galgahena	...	3	2 25
80 $\frac{1}{2}$	Ellaheна, &c.	...	44	2 12
87 $\frac{1}{2}$	Ittagalahena	...	30	2 30
			111	0 37

Surveyor-General's Office,
Colombo, December 6, 1900.Sheets O $\frac{14}{40, 46}$ and O $\frac{14}{39, 47}$ S. J. C. Mori, Q61
for Surveyor-General.

II.

Preliminary plan 10.

Lot.	Name of Land.	Extent.			Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.			A.	R.	P.
92 $\frac{1}{2}$	Debaragaladeniya	...	2	2	0	122	Medayonigewiladeniya	...	1 3 30
93	Galpalahenadeniya	...	1	0	18	123	Kudayonigewiladeniya	...	0 2 11
94	Weralugahaliyaddedeniya	...	0	2	0	124	Welketiyehenadeniya	...	0 0 20
95	Miyanakolaokanda Malapalawatta	...	2	0	25	182 α	Goluwandoledeniya	...	0 3 27
96	Madoledeniya	...	0	0	31	183	Ihalanawalehenadeniya	...	1 0 10
98	Migahadeniya	...	0	2	0	173	Pahalanawalahenadeniya	...	0 1 5
100	Hinpanwiledeniya	...	1	3	5	175	Pahalagoluwandeniya	...	0 0 38
103	Pahalagopalugodadeniya	...	0	1	12	176	Do.	...	0 1 20
112	Kalugalamulledeniya	...	1	1	0			871	0 12
119	Pallehenadeniya	...	1	0	10				
120	Debaragalahena, &c.	...	852	0	0				
121	Ihalayonigewiladeniya	...	2	0	30				

on sheets O $\frac{14}{6, 14}$, O $\frac{14}{7, 15}$, and O $\frac{14}{23, 31}$, and bounded as follows : on the north by the boundary of the Hinidum pattuwa, the Urnwandola, the Puhulhenedola, Polgaswelahena claimed by Vidanapatiranage Don Bastian and others, Polgaswiladola ; on the east by the Miriswelahenedola, Miriswelahena claimed by Vidanapatiranage Don Pedris and others, Kalugalahena claimed by ditto ; on the south by Udakumbura claimed by Vidanapatiranage Don Bastian and others, Udakumburegodella-watta encroached upon by Vidanapatiranage Don Adrian, Hellessegedarakumbura sold by Crown to D. H. Wikkaramesekara (T.P. 91,031), Helessegedarakumbura encroached upon by ditto, the Nawalehenedola, Jambugasudumulla sold by Crown to D. H. Wikkaramesekara (T.P. 91,027), Jambugasudumulla encroached upon by ditto, the Nawalehenedola, Boraluwekumbura belonging to Jasin Arachchige Don Davit and Patakadagamage Don Dines and others, Natadurakumbura belonging to ditto, Kanakedeniya belonging to ditto, Dikowitekumbura belonging to ditto, the Etakaledola, Kambokkawedeniya, belonging to Patakadagamage Don Dines and others, Kanattegedarawatta belonging to Nambikandege Don Dines, the Nambikandedola, Kekunagahaliyadda belonging to Paliwattege Don Davit and others, Pahalamulana belonging to A. A. Gunaratne and others, Medamulana claimed by ditto, Medamulanaowita claimed by ditto, the Yonigewiladola, Mattinimullekumbura sold by Crown to Vidanapatiranage Babun (T.P. 163,375), Kalugalamulladeniya claimed by ditto and others ; Mattinimullekumbura claimed by Don Bastian Abeyawikkrama and Patakadagamage Don Dines, the Radadola, the Pitaels, Ihalamulana belonging to A. A. Gunaratne and others, the Gopalugoladeniya, Bogahakumbura encroached upon by Subasinge Endiris, the road from Banagala to Morowaka ; on the west by Wattagawadeniya belonging to Dahanayakage Bale and others, Gopalugalawatta belonging to ditto, the village limit of Alapaladeniya.

NOTE.—The following lots within the above boundaries are excluded from this notice, and their aggregate acreage, viz., 25 acres 3 roods and 18 perches, is not included in the acreage of 871 acres and 12 perches given above :—

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
97	Migahaliyadda, &c.	...	0	0 31
97 α	Do.	...	0	0 16
99	Hompalagodalledeniya	...	0	1 10
T. P. 163,373	Migahaliyadda	...	0	3 36
T. P. 163,374	Weralugahaliyadda	...	1	1 22
125	Pallekumbura, &c.	...	5	1 85
126	Egodawatta	...	3	1 10
127	Pahalawatta	...	1	0 30
128	Ambagahawattakumbura	...	1	0 7
129	Gedorawatta	...	1	0 36
130	Ambagahawattaowita	...	0	1 15
131 α	Nawalewattehena	...	8	2 20
102	Ihalagopalugoladeniya	...	1	2 30
			25	3 18

ଓଡ଼ିଆ କ୍ଷେତ୍ରକାମ 10.

O $\frac{14}{6, 14}$, O $\frac{14}{7, 15}$ සහ O $\frac{14}{23, 31}$ සිනියම්පනුවලට අඩංචු :—

ଓଇଁ କିମ୍ବାଯତ୍ତମ 10.

விதிகளிலிருந்து	ஒத்துவிடும் பொருள்	விதிகளின் மீது விடும் பொருள்
97	குறியீட்டு சுதா நிவாசன்	0 0 31
97a	ஏதாவது நிவாசன்	0 0 16
99	கூடுமிப்பலாயாவீட்டு நிவாசன்	0 1 10
T. P. 163373	பூத்து நிவாசன்	0 3 36
T. P. 163374	வெர்த்தாக்டிலியர் நிவாசன்	1 1 22
125	பால்டீக்கிழிர் நிவாசன்	5 1 35
126	ஏதைவில்ஸ்நி	3 1 10
127	பால்வான்ஸ்	1 0 30
128	அமெரிக்கன் கூழிர் நிவாசன்	1 0 7
129	கேட்டர்வான்ஸ்	1 0 36
130	அமெரிக்கன் கேட்டர்விட்	0 1 15
131a	காவலேஷன் கேட்டர்விட்	8 2 20
102	கெட்டர்வெஸ்ட்ரெஸ்டிள்ஸ்	1 2 30

$0 - \frac{14}{6, 14}$, $0 - \frac{14}{7, 15}$ ம், $0 - \frac{14}{23, 31}$ ம் அளவுக் கடதரசியில்

பிளான் இலக்கம் 10.

தண்டி.	காணியினது பெயர்.	விசாலம்.	தண்டி.	காணியினது பெயர்.	விசாலம்
		ச. ரூ. ப.			ச. ரூ. ப
92 $\frac{1}{2}$...	தெப்ராலதெனிய	2 2 0	121 ...	இகலமொனிகேவிலதெனிய...	2 0 30
93 ...	கலபலைகளதெனிய	1 0 18	122 ...	மெதமொனிகேவிலதெனிய ...	1 3 30
94 ...	வெறஞ்சானியத்தெதெ னிய	0 2 0	123 ...	சூடாமொனிகேவிலதெனிய	0 2 11
95 ...	மியன்கொலாங்கந்தே மலப்பா ரத்த ...	2 0 25	124 ...	வெல்கட்டியேகனேதெ னிய ...	0 0 20
96 ...	மாதொலேதெனிய	0 0 31	132a ...	கொலூபன்தொலேதெனிய ...	1 3 27
98 ...	மிகாதெனிய	0 2 0	133 ...	இகலாவலேகேனேதெனிய	1 0 10
100 ...	உறிப்பனவிலதெனிய	1 3 5	173 ...	பாலங்குவேகேனேதெனிய	0 1 5
103 ...	பரலகெபதுகொடதெனிய	0 1 12	175 ...	பரலகெஊவண்தெனிய ...	0 0 38
112 ...	காலக்குள்ளெதெனிய	1 1 0	176 ...	ஷி ...	0 1 20
119 ...	பள்ளிலெழுனெதெனிய	1 0 10			
120 ...	தெப்ரகலேகேன இன்னும்	852 0 0			871 0 12
இலதகஞும்					


எல்லை, வடக்கு-ஆனினி கம்பத்துவுடைய எல்லை, ஆருவண்தொல, புகுலகேனேதொல, விதானபத்திறன்கே தொன் பஞ்சியலும் சிலபேர்களும் உரித்துபேசும் பொல்கள்விலகேன, பொல்கள்விலதொல; கிழக்கு-மிரிஸ்வெல கேனேதொல, விதானபத்திறன்கே தொன் பேதிரிசும் சிலபேர்களும் உரித்துபேசும் வெல்கென்விலகேன; தெற்கு-விதானபத்திறன்கே தொன் பஞ்சியலும் சிலபேர்களும் உரித்துபேசும் உடகும்புர, விதானபத்திறன்கே தொன் அதிரியன் எல்லைதாண்டிப்போனதும் உடகும்புரேகாட்டல்லை வத்த, டி. எச். விக்கிரமலீக்கரவுக்கு அரசாட்சியாரால விற்கப்பட்டிருக்கும் ஹெல்ஸ்லேகதறகும்புர (T. P. 91,031), மேற்சொல்லியவன் எல்லைதாண்டிப்போனதும் ஹெல்ஸ்லேகதறகும்புர, நாவலேகேனேதொல, டி. எச். விக்கிரமசேக்கரவுக்கு அரசாட்சியாரால விற்கப்பட்டிருக்கும் ஜம்புஸ்டிட்டுள்ள (T. P. 91,027), மேற்சொல்லியவன் எல்லைதாண்டிப்போனதும் ஜம்புஸ்டிட்டுமூன்ஸ (T. P. 91,027), மேற்சொல்லியவன் எல்லைதாண்டிப்போனதும் ஜம்புஸ்டிட்டுமூன்ஸ, நாவலேகேனேதொல, ஜாஸின்-ஆரச்சிகே தொன் தாவித்தும் பாத்தகொடகமகே தொன் தினெசம் சிலபேர்களுக்குமுடைய பொறுவேகும்புர, மேற்சொல்லியவர்களுக்குமுடைய நாத்தாரகும்புர, மேற்சொல்லியவர்களுக்குமுடைய கனகேதெனிய, மேற்சொல்லியவர்களுக்குமுடைய திக்குவிட்டேகும்புர, எட்டகலேதொல, பாத்தகடகமே தொன் தினெசம் சிலபேர்களுக்குமுடைய கம்பொக்காவெதெனிய, நம்பிகள் தேடுகே தொன் தினெசுடைய கனத்தேடுகேதறவத்த, நம்பிகள் தேடுகேதொல, பனிவத்தேடுகே தொன் தாவித்தும் சிலபேர்களுக்குமுடைய கெகுனகாளியத்த, எ. எ. குனரத்தும் சிலபேர்களுக்குமுடைய பாலமூளன, மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் மெதமூளன, மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் மெதமூளனேஒவிட்ட, எட்டகலேதொல, யெனிகேவிலேதொல, விதானபத்திறன்கே படுதுக்கு அரசாட்சியாரால விற்கப்பட்டிருக்கும் மத்தினிமுள்ளேஞ்சும்புர (T. P. 163,375), மேற்சொல்லியவனும் சிலபேர்களும் உரித்துபேசும் கலுகலமூளனே தெனிய, தொன் பஞ்சியன் அபெயவிக்கரமவும் பாத்தகடகமகே தொன் தினெசம் சிலபேர்களும் உரித்துபேசும் மத்தினிமுள்ளேஞ்சும்புர, நாதகொல, பிட்டலை, எ. எ. குனரத்தும் சிலபேர்களுக்குமுடைய இயலமூளன, கொபதெகாலதெனியேதொல, சுபசினகே எந்திரிஸ் எல்லைதாண்டிப்போனதும் போகாகும்புர, பனுகல்விருந்து மொறவுக்கவுக்குப்போகும் ஞூட்டி; மேற்கு-தானுயகே பாலேயும் சிலபேர்களுக்குமுடைய வத்தகாவாதெனிய, மேற்சொல்லியவர்களுடைய கொபலுகலவத்த, அலாபலாதெனியுடைய எல்லை.

[குறிப்பு.—சொல்லிய எல்ககக்களுக்குள்ளிதாய் இதன் கீழ் சொல்லப்படும் தண்டுகள் இந்த அறிக்கையில் குஞ்சு விலக்கினது, ஆக அளவு 25 ஏக்கர் 3 மூட்டு 18 பரச்சன மேற்சொல்லிய 871 ஏக்கர் 12 பரச்சன் அளப்பிழப்பு இத்தவில்லை] :—

பிளான் இலக்கம் 10.

தண்டி.	காணியினது பெயர்.	விசாலம்.
		ச. ரூ. ப.
97 ...	மிகானியத்த இன்னும் சிலதகஞும்	0 0 31
97a ...	ஷி ...	0 0 16
99 ...	ஹோம்பலகொட்டல்ளேகளதெனிய	0 1 10
T. P. 163,373 ...	மிகானியத்த	0 3 36
T. P. 163,374 ...	வெறஞ்சானியத்த	1 1 22
125 ...	பன்ளோகும்புர இன்னும் சிலதகஞும்	5 1 35
126 ...	எகொடுவத்த	3 1 10
127 ...	பாலவத்த	1 0 30
128 ...	அம்பகாவத்தகும்புர	1 0 7
129 ...	கெதறவத்த	1 0 36
130 ...	அம்பகாவத்தாவிட்ட	0 1 15
131a ...	நாவலேவத்தேகேன	8 2 20
102 ...	இகலகொபலுகொலதெனிய ...	1 2 30
		C

25 3 18



Scale of 32 Chains to an Inch.

Lots excluded.

Situation : Weliwe village in Palle pattu of Morowak korale.

Preliminary plan 10.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
97	Migahaliyadda, &c.	...	0	0 31
97a	Do.	...	0	0 16
99	Hompalagodelledeniya	...	0	1 10
T. P. 163,373	Migahaliyadda	...	0	3 36
T. P. 163,374	Weralugahaliyadda	...	1	1 22
125	Pallekumbura, &c.	...	5	1 35
126	Egodawatta	...	3	1 10
127	Pahalawatta	...	1	0 30
128	Ambagahawattakumbura	...	1	0 7
129	Gedarawatta	...	1	0 36
130	Ambagahawattaowita	...	0	1 15
131a	Nawalewattahena	...	8	2 20
102	Ihalagopalugoladeniya	...	1	2 30
		25	3	18

Sheets O $\frac{14}{6, 14}$, O $\frac{14}{7, 15}$, and O $\frac{14}{23, 31}$.

Description of Lots.

Situation : Weliwe village in Palle-pattu of Morowak korale.

Preliminary plan 10.

Lot.	Name of Land.		Extent.		
			A.	R.	P.
92½	Debaraguledeniya	...	2	2	0
93	Galpolahenadeniya	...	1	0	18
94	Weralugahaliyaddedeniya	...	0	2	0
95	Minanakolaokandamalapalawatta	...	2	0	25
96	Madoledeniya	...	0	0	31
98	Migahadeniya	...	0	2	0
100	Hinpanwiledeniya	...	1	3	5
103	Pahalagopalugodadeniya	...	0	1	12
112	Kalugalamulledeniya	...	1	1	0
119	Pallehenedeniya	...	1	0	10
120	Debaragulehena, &c.	...	852	0	0
121	Ihalayonigewiladeniya	...	2	0	30
122	Medayonigewiladeniya	...	1	3	30
123	Kudayonigewiladeniya	...	0	2	11
124	Welketiyahenedeniya	...	0	0	20
132a	Goluwandoledeniya	...	0	3	27
133	Ihalanawalehenadeniya	...	1	0	10
173	Pahalanawalehenadeniya	...	0	1	5
175	Pahalagoluwandeniya	...	0	0	38
176	Do.	...	0	1	20
			871	0	12

Description of Boundaries of the Block comprising Lots Nos. 92½, 93, 94, 95, 96, 98, 100, 103, 112, 119, 120, 121, 122, 123, 124, 132a, 133, 173, 175, and 176.

Lot.	Name of Land.	Lot.	Name of Land.
1	—	18	Nambikandedola
2	Uruwandola	19	Pahalamulana
3	Puhulhenadola	20	Medamulsna
4	—	21	Yonigewiledola
5	Polgaswiladola	22	Mattiinimullekumbura (T.P. 163,375)
6	Miriswelahenedola	23	Kalugalakumbura
7	—	24	Mattiinimullekumbura
8	Udakumburagodellawatta	25	Radadola
9	Helessegedarakumbura (T.P. 91,031)	26	Pitaela
10	—	27	Ihalamulana
11	Nawalehenedola	28	Gopalugoladeniyedola
12	Jambugasuddumulla (T. P. 91,027)	28½	Bogahakumbura
12½	—	29	Road from Banagala to Morowaka
13	—	30	Wattagawadeniya
14	Goluwandola	31	—
15	Etakaledola	32	—
16	—	33	Madolatura
17	Kanattegedarawatta		